1972 ஆகஸ்ட் 24]

(எ) தொழிற்சாலை சட்டப்படி இருக்க வேண்டிய நிலையில் வைத்தே இதுகாறும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசிற்குச் சொந்தமான கனரக இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணி அத் தொழிற்சாலையில் நடைபெறுகிறது.

திரு. ரா. கிருஷ்ணசாமி நாயுடு: பணிமனைக்குச் செல்லுகிறவர்கள் போக முடியாதவாறு ஏராளமான முட் புதர்கள் முளைத்து அந்தப் பணிமனைப் பகுதியில் பாம்புகள் திரியும் சீர்கேடான முறையில் இருப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அதை அரசு ஆராயுமா? இப்போது அந்தச் சீர்கேடுகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கின்றனவா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: அப்படிச் சீர்கேடு இருப்பதாகத் தகவல் இல்லை. இந்த நிறுவனம் 1—1—1967-லிருந்து பேக்டரி ஆக்ட்படி ரிஜிஸ்டர் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

Road Bridge Across the Pamban Channel

*249 Q.—THIRU M. RAJAH IYER: Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(a) when the construction of the road bridge across the Pamban Channel is to commence and when it is expected to be completed; and

(b) the estimated cost of the scheme?

பாம்பன் கால்வாய்க்குக் குறுக்கே சாலைப் பாலம்

திரு. எம். ராஜா அய்யர்: மாண்புமிகு பொதுப் பணி அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினுக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) பாம்பன் கால்வாய்க்குக் குறுக்கே சாலைப் பாலம் கட்டும் பணி எப்பொழுது தொடங்கும்? அப்பணி எப்பொழுது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

(இ) இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு எவ்வளவு?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: (அ) ஒப்பந்தப் புள்ளிகள் (tenders) இப்போது தயார் ஆகிறது. அதன் மேல் முடிவெடுக்க சுமார் ஆறுமாத காலம் ஆகலாம். அதன்பிறகு இப் பணி முடிவுபெற சுமார் மூன்று ஆண்டு காலம் பிடிக்கும்.

(இ) ரூ. 532.87 லட்சம்.

திரு. எம். ராஜா அய்யர்: பாலம் கட்டும்போது அந்தப் பாம்பன் கால்வாயில் கப்பல்கள் செல்வதற்கு என்ன ஏற்பாடு செய்யப்படுகிறது? ரயில் பாலம் தூக்கி விடப்படுவது மாதிரி இருக்கின்றது. ரோடு பாலம் கட்டும்போது அங்கு கப்பல்கள் செல்வதற்கு என்ன ஏற்பாடு செய்யப்படும்?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: அது பற்றி விவரங்களையெல்லாம் தெரிந்துகொள்கிறேன். மறுபடியும் கேள்வி கேட்கிறபோது, விடை தெரிவிக்கிறேன்.

High Yielding Paddy Seeds for Bangla Desh

* 250 Q.—THIRU S. VELLAPANDIAN (on behalf of THIRU V. ISVARMURTI): Will the Hon. the Minister for Agriculture **be pleased to state—**

(*a*) Whether the West Bengal Government have requested the State Government to supply high yielding paddy seeds for transportation to Bangla Desh during April–May, 1972; and

(*b*) if so, the details thereof?

பங்களா தேசுக்கு சீரிய விதை நெல்

திரு. எஸ். வெள்ளப்பாண்டியன் (திரு. வ. ஈஸ்வரமூர்த்தி சார்பில்): மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) மேற்கு வங்க அரசு பங்களா தேசுக்கு அனுப்புவதற்காக சீரிய விதை நெல் வகைகளை விநியோகிக்க 1972 ஏப்ரல்–மே மாதங்களில் இவ்வரசை கேட்டுக்கொண்டுள்ளதா?

(இ) அவ்வாறு இருப்பின் அதன் விவரம் என்ன?

மாண்புமிகு திரு. மன்னை ப. நாராயணசாமி: (அ) ஆம்.

(இ) மேற்கு வங்க அரசின் ஆதரவு பெற்ற "பார்ம் எய்டு" நிறுவனம் பங்களா தேசத்திற்கு அனுப்பும் பொருட்டு 400 டன் ஐ.ஆர். 20 நெல் விதைகளை வழங்கும்படி கேட்டது. 200 டன்கள் விவசாய இலாகா கொடுப்பதென்றும் மீதம் தேவையான விதைகளை, "பார்ம் எய்டு" நிறுவனம் நேரடியாக வாங்கிக் கொள்வதென்றும் அரசு ஒப்புக்கொண்டது. அதன் பின்பு மத்திய அரசின் வேண்டுகோளின்படி இந்திய உணவுக் கார்ப்பரேஷன் நிறுவனம் பங்களா தேசத்தின் தேவையை பூர்த்தி செய்யும்பொருட்டு 3,400 டன்கள்